

**BY REGISTERED POST WITH ACK DUE**

**CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY**  
Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore,  
Chennai - 600 008

Phone : 28414855 Fax: 91-044-28548416

E-mail: [mcmda@tn.gov.in](mailto:mcmda@tn.gov.in)

Website: [www.cmdachennai.gov.in](http://www.cmdachennai.gov.in)

**Letter No. PP/NHRB/T/0014/2021 Dated: 09.08.2021**

To

**The Principal Chief Engineer**  
Greater Chennai Corporation  
Ribbon Building  
Chennai – 600 003.

Sir,

**Sub:** CMDA – APU – (B Channel – North Division) – Planning Permission Application for the proposed construction of Stilt + 5 Floors Residential Building with 5 Dwelling units at Old Door No.6, New Door No.13, Plot No. 7, Old S.No.14 Part, R.S.No.3139/10 Part, Door No.12, R.S.No.3139/19 (As per Patta), Block No. 53, Bransons Road, Ward No.1 of Purasawalkkam Village within Greater Chennai Corporation Limits - Approved and forwarded to Local Body for issue of Building Permit - Regarding.

- Ref:**
1. The PPA received in SBC No.CMDA/PP/NHRB/N/0014/2021 dated 12.01.2021.
  2. G.O.Ms.No.86, H&UD Department dated 28.03.2012.
  3. G.O.Ms.No.85, H&UD Department dated 16.5.2017.
  4. Govt. letter No.6188/UD4(3)/2017-8 received from H&UD Dept. dated 13.6.2017.
  5. G.O.Ms.No.18, Municipal Administration and Water Supply (MA.I) Dept. dated 4.2.2019.
  6. CMDA office order No.7/2019 dated 12.3.2019.
  7. W.P.(MD) No.8948 of 2019 & WMP (MD) Nos.6912 & 6913 of 2019 dated 12.4.2019
  8. This office DC advice sent to the applicant vide this office letter even No. dated 10.03.2021 and reminder letter dated.18.06.2021..
  9. The applicant's letter dated.05.07.2021, 07.07.2021 & 28.07.2021.

\*\*\*\*\*

The Planning Permission Application for the proposed construction of Stilt + 5 Floors Residential Building with 5 Dwelling units at Old Door No.6, New Door No.13, Plot No. 7, Old S.No.14 Part, R.S.No.3139/10 Part, Door No.12, R.S.No.3139/19 (As per Patta), Block No. 53, Bransons Road, Ward No.1 of Purasawalkkam Village within Greater Chennai

For Nova Life Space Private Limited  
*R. Senthil*  
Director

PP/NHRB/N/0014/2021

Corporation Limits received in the reference 1<sup>st</sup> cited has been examined and Planning Permission is issued subject to the conditions put forth by CMDA in the reference 8<sup>th</sup> cited.

2. The applicant has remitted the following charges in the reference 9<sup>th</sup> cited.

Sl. No.	Description	Total Amount	
1.	Development Charge	Rs.19,000/- (Rupees Nineteen Thousand only)	Vide Receipt No.B0019376 dated 02.07.2021.
2.	Scrutiny Fee	Rs.3,500/- (Rupees Three Thousand Five Hundred only)	
3.	I & A charges	Rs.4,36,000/- (Rupees Four Lakh Thirty Six Thousand only)	
4.	Security Deposit for Building	Rs.2,84,000/- (Rupees Two Lakh Eighty Four Thousand only)	
5.	SD for Display Board	Rs.10,000/- (Rupees Ten Thousand Only)	
6.	CMWSSB Charges	Rs.2,73,000/- (Rupees Two Lakh Seventy Three Thousand only)	
7.	Flag Day	Rs. 500.00 (Rupees five hundred only)	Vide Receipt No.14125 dated 02.07.2021.

3. Two sets of approved Plans are Numbered as **PP/NHRB/227/2021** dated.09.08.2021 in **Planning Permit No.14335** are sent herewith. The **Planning Permit** is valid for the period from **09.08.2021 to 08.08.2026**.

4. The Local Body is requested to ensure water supply and sewerage disposal facility for the proposal before issuing building Permit. It shall be ensured that all wells, overhead tanks are hermitically sealed with properly protected vents to avoid mosquito menace. Non provision of rain water harvesting structures shown in the approved plan to the satisfaction of the Authority will also be considered as a deviation to the approved plan and violation of Tamil Nadu Combined Development Building Rule 2019 and enforcement action will be taken against such development.

5. The Planning Permission for buildings is issued in accordance with the provisions of the Town & Country Planning Act, 1971 and the rules made there under. All other statutory clearance as applicable to this project shall be obtained by the project proponent from the competent Authority. The Town & Country Planning Act provision does not cover the Structural Stability aspect of the building including the safety during the construction. However, these aspects are covered under the provisions of the Local Bodies Act.

6. As far as, the Structural Stability aspect of the building is concerned, it falls within the jurisdiction of the Local Body concerned as stated in the Building Rules under the respective Local Body Act 1920, such as Madras City Municipal Corporation Act 1919, Tamil Nadu District Municipality Act, 1924, Tamil Nadu Panchayat Act, 1994. The Planning Permission issued under the provision of Tamil Nadu Town & Country Planning Act 1971, does not cover the Structural Stability aspect. However, it is the sole responsibility of the applicant / developer /Power Agent and the Structural Engineers / License Surveyor / Architects who has signed in the plan to ensure the safety during construction and after construction and also for the continued structural stability of the buildings. In this regard, applicant along with the Architect and Structural Engineer and Construction Engineer has furnished necessary undertakings for Structural Design Sufficiency as well as for supervision in the prescribed formats.

7. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing Planning Permission for any development, CMDA in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA ) furnished by the applicant along with his /her application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he / she / they shall have to prove it before the appropriate / competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

8. As approved by Tamil Nadu Govt. in G.O.Ms.No.112, H&UD Dept. dated 22.6.2017, to carry out the provisions of Real Estate (Regulation and Development) Act 2016, the Promoter has to advertise, market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate Project or part of it, only after registering the Real Estate Project with the Real Estate Regulatory Authority”.


“தமிழ்நாடு அரசு, அரசாணை எண் G.O.Ms.No.112, H&UD Dept. நாள் 22.6.2017-ல் கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மனை/கட்டிடம் விற்பவர் உத்தேசிக்கப்படவிருக்கும் மனை, கட்டிடம் (அ) அபார்ட்மெண்ட்டிற்கு விளம்பரம் செய்யவோ விற்பனை செய்யவோ முன்பதிவு செய்யவோ, விற்கவோ (ஆ) விலை அறிவிப்பு செய்யவோ மனை, கட்டிடம் (அ) அபார்ட்மெண்ட்டுகளை வாங்குபவர்களுக்கு அழைப்பு விடுக்கவோ எதுவாக இருந்தாலும், அக்கட்டிட, மனை விற்பனை திட்டத்தை தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்த பிறகே, செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இந்த திட்ட அனுமதி ஒப்பளிக்கப்படுகிறது.”

9. This Planning Permission is not final. The applicant has to approach the Principal Chief Engineer, Greater Chennai Corporation for issue of Building Permit under the Local Body Act.

10. Applicant shall not commence construction without building approval from the Local Body concerned.

11. The Planning Permission issued under New Rule TNCDBR, 2019 is subject to final outcome of the W.P.(MD) No.8948 of 2019 and WMP (MD) Nos.6912 & 6913 of 2019


Yours faithfully,

  
For Chief Planner  
Area Plans Unit

- Encl:** 1. Two sets of approved Plans  
2. Two copies of Planning Permit

**Copy To:**

1. Thiru.R.M.Nachiappan and 3 others,  
Door No. 309,  
Nova Lifespace Pvt Ltd,  
Bay City Centre 2<sup>nd</sup> Floor,  
Chetpet.
2. **The Member  
Appropriate Authority**  
108, Uthamar Gandhi Salai  
Nungambakkam, Chennai - 600 034.
3. **The Commissioner of Income Tax**  
No.108, Mahatma Gandhi Road  
Nungambakkam, Chennai - 600 034.
4. **The Senior Planner**  
Enforcement Cell CMDA,  
Chennai - 600 008.
5. **The Chief Engineer**  
CMWSSB  
No.1, Pumping Station Road,  
Chintadripet,  
Chennai - 600 002

  
09/08/2021



Chennai Metropolitan Development Authority  
PLANNING PERMIT  
(Sec 49 of T & C. P. Act 1971)

PERMIT No. 14335

Date of Permit 09.08.2021

PP/NHRB/227/2021

Thiru R.M. Nachiappan

File No PP/NHRB/N/00/4/2021

and 3 others.

Name of Applicant with Address Door No. 309, Nova Life  
Space private Limited,

Baby city centre 2<sup>nd</sup> floor,  
Chetpet. Date of Application 12.01.2021

Nature of Development : Layout/Sub-division of Land/Building construction/  
Charge in use of Land/Building

PP For the proposed construction of Stilt + 5  
Site Address Floors Residential Building with 5 dwelling  
units at old door no. 6, new door no. 13, plot no. 7

Division No. comprised in old S.No. 14 part  
R.S.No. 3139/10 part, door no. 12, R.S.No. 3139/19  
(As per patta) Block no. 53, Banarsons Road,  
ward no. 1 of Purasawalkkam village.

Development Charge paid Rs. 19,000/- Challan No. B0019376 Date 02.07.2021

PERMISSION is granted to the layout/sub-division of land/building  
construction/change in use of land/building according to the authorised copy  
of the plan attached hereto and subject to the condition overleaf.

3. The permit expires on 09.08.2026 the  
building construction work should be completed as per plan before the expiry  
date. If it is not possible to Complete the construction, request for renewing the  
planning permit should be submitted to Chennai Metropolitan Development  
Authority before the expiry date. If it is not renewed before the said date fresh.  
Planning Permission application/has to be submitted for continuing the  
construction work when the Development Control Rules that may be currently  
in force at that time will be applicable. If the construction 'already put up is in  
deviation to the approved plan and in violation of rules. Planning permit will  
not be renewed.

For MEMBER SECRETARY

3/8/21

For Nova Life Space Private Limited

Routy

## CONDITIONS

- Note : 1. According to Section 79 of the T. & C. P. Act 1971 (Act 35 of 1972) as amended by Act 22 of 1974 any person aggrieved by any decision or order of the Planning Authority Under section 49 or sub section (1) of section 54 may appeal to the Government within Two months from the date on which the decision or order was communicated.
2. The Member Secretary, Chennai Metropolitan Development Authority reserves the right to revoke or modify the planning permission in the event of planning permit having been granted based either on wrong information furnished by the applicant or by misrepresentation of the facts or by any lapse of procedural formalities to be followed or permit having been obtained by any fraudulent manner.



பெருநகர சென்னை மாநகராட்சி  
Greater Chennai Corporation

நகரமைப்பு பிரிவு

Town Planning Section-Works

கட்டிட அனுமதி

Building Permission

(1919 ஆம் ஆண்டின் சென்னை மாநகராட்சி சட்டம் 238 வது பிரிவின் படி)

(1919 MCMC Act Section 238)

கட்டிட அனுமதி எண் / Building Plan No		திட்ட அனுமதி எண் / Plan Submission No	
CEBA/WDCN08/00304/2021		PP/NHRB/N/0014/2021 - 09/08/2021	
மண்டலம் / Zone	கோட்டம் / Ward	அனுமதி நாள் / Approval Date	மனுப்பெறப்பட்ட நாள் / Application Date
N08	N103	30/09/2021	09/09/2021
மனுதாரரின் பெயர் மற்றும் குடியிருப்பு முகவரி / Applicant name & address		RM.NACHIAPPAN AND 3 OTHERS-DOOR NO.309, NOVA LIFE SPACE PRIVATE LIMITED, BAY CITY CENTRE, 2nd FLOOR, CHETPET, CHENNAI - 600031.	
சேவையின் தன்மை / Service Type		Building Permit for CMDA Approved Plan	
மனை அமைவிடம் / Plot address		Door No:OLD No:6, NEW No:13,Block No:53, WARD No:1,Plot No:7, Survey No:RS. No:3139/19, Branson Garden St,Kellys,Kilpauk,Purasaiwakam, Chennai, 600010	
Building License Fees		125500	
Road cut charges - CMWSSB SEWERAGE		21400	
Road cut charges - CMWSSB, WATER		16000	
Road cut charges - TNEB		16000	
Scrutiny Fees		600	
Workers Welfare Board		180600	
மொத்தக் கட்டணம் / Total (In Rs.)		360100	

Amount (in words): Rupees Three Lakh Sixty Thousands One Hundred Only

Payment Details:

DD Number: 775537

Amount 360100

Date: 24/09/2021

Bank: KARUR VYSYA BANK

(In Rs.):

மீள் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதிக்கு ஒப்பளிக்கப்பட்ட வரையட நகலின்படி அனுமதி

Sanctioned for Building Permit for CMDA Approved Plan Subject to Terms and Condition on Rear Side and as per Sanctioned plan copy.

அனுமதி கால முடிவு

29/09/2026

Permit Valid upto

29/09/2026



Digitally Signed by K  
Sundararajan

Date: 30-Sep-2021 (17:09:55)

Executive Engineer (T.P.)

For Nova Life Space Private Limited

Director

அறிவிப்பு

1. 1919 வருடத்திய சென்னை மாநகராட்சி சட்டம், பிரிவு 107 மற்றும் 243 ன் படி இக்கட்டிட அனுமதி பெறும் கட்டிடம் கட்டப்பட்டபோது அல்லது கட்டிடம் முடிவற்றபோது உரிமையாளர், கட்டிடம் முடிவற்ற 15 நாட்களுக்குள் அல்லது குடிபுகுத்த நாள், இதில் எது முன்கூட்டி வருகிறதோ, அதற்கு முன் சென்னை மாநகராட்சி ஆணையாளுக்கு தெரிவித்து தவறாமல் ரூ. 50 க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
2. இந்த சட்டம் தொடங்கிய நாளிலிருந்து சென்னை மாநகராட்சி ஆணையாளரிடமிருந்து சான்றிதழ் பெறாமல் உள்ள கட்டிடம் கட்டிடங்களுக்கு ரூ.100 ர்கு மேற்பட்டு வருடம் மதிப்பீடு செய்த கட்டிடங்களுக்கும் பொதுப் பாதுகாக்கப்பட்ட குடிநீரும், கழிவு நீர் வசதிகளும் செய்து தருவது சட்டத்திற்கு உட்பட்டது ஆகாது என அறிவிக்கப்படுகிறது.
3. தண்ணீரை பயன்படுத்தி தூய்மையாக்கும் கழிப்பிடங்களை அமைப்பது நகரத்தின் கனாதார நலன் கருதி அடிப்படைத் தேவையானதும் மிக முக்கியமானதும் என ஆணையாளர் கருதுவதால் ஒவ்வொரு வீட்டிலும் அவை அமைக்கப்பட வேண்டுமென வற்புறுத்தப்படுகிறது.. தண்ணீரைப் பயன்படுத்தி தூய்மையாக்கும் கழிப்பிடத்துடன் நச்சுத்தடை மலக்குழி அமைந்த வரைபடம் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதென கருதி, கழிப்பிடம் மலக்குழியுடன் மற்றும் நீர் குழாயுடன் இணைக்க பாடவிட்டால், ஆணையாளர், சென்னை மாநகராட்சி சட்ட 1919 ன் பிரிவு 186 படி அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் உரிமைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என அறிவிக்கப்படுகிறது.
4. அடித்தள மட்டம் கட்டிடத்தின் எல்லையை ஒட்டியுள்ள சாலை அல்லது தெருவின் மையப் பகுதியிலிருந்து 0.91 மீட்டர் உயர்த்தப்பட வேண்டும் என்ற அளிக்கப்பட்ட இடத்திற்கு அப்பால் பொது இடத்தில் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறும் பக்கத்து வீட்டின் எல்லைக்கு அப்பாலும் ஏற்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஈரத்தடுப்புடைய, ஈரம் ஊடுருவ முடியாத அமைக்கப்பட வேண்டும் கதவு மற்றும் சன்னல்கள் பொது இடத்தில் எல்லையை கடந்து ஆக்கிரமிப்பு செய்ய ஏதுவாக வெளிப்படக்கூடாது. பூங்காக்கட்டுகள் தரை அமைக்கப்பட வேண்டும் கதவு மற்றும் சன்னல்கள் பொது இடத்தில் எல்லையை கடந்து ஆக்கிரமிப்பு செய்ய ஏதுவாக வெளிப்படக்கூடாது. பூங்காக்கட்டுகள் விண்ணப்பதாரரின் எல்லைக்குள் அமைய வேண்டும் கட்டிடம் பணிகள் நடக்கும் காலங்களில் மாநகராட்சி அலுவலர்களும் அதிகாரிகளும், பார்வையிட வாய்ப்பு உள்ளதால் மனையில் ஒப்புதல் பெற்ற வரைபடத்தின் நகலை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். உதவி செயற் பொறியாளர் மற்றும் சார்நிலை அலுவலர்கள் வரைபடம் கேட்கும்பொழுது காண்பிக்கப்பட வேண்டும்.
5. 1.2 மீட்டர் தளம் மற்றும் 0.60 மீட்டர் குறைந்தபட்ச அகலமுள்ள பலகையில் திட்ட அனுமதி எண், நாள் அனுமதிக்கப்பட்ட தளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, தன்றாக தெரியும்படி மனையில் வைக்கப்படவேண்டும்.
6. கட்டிட அனுமதி வழங்கப்பட்ட பிறகு கட்டிடம் கட்டுமானங்கள், ஒப்பளிக்கப்பட்ட வரைபடங்களிலிருந்து மாறுபடுமானால் உங்களால் செலுத்தப்பட்ட பிணைவைப்பத்தொகை திரும்பத்தரப்பட மாட்டாது.
7. கட்டிடம் கட்டிடத்தின் தரம் IS 486 IS 875. IS 1893 ஆகிய இந்தியகட்டிட தரக்கட்டுப்பாட்டு விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும் மற்றும் கட்டிட வரைபட அனுமதியின் பொது கொடுக்கப்பட்ட டிசைன் வரைபடத்தில் காட்டியபடி எழுத்துப்பிள்ளைகள், காங்கிரீட் ஆகியவை கொண்டு கட்டிடம் கட்டப்பட வேண்டும்.
8. மழைநீர் சேமிப்பு அமைப்புகள் வரைபடத்தில் காட்டியபடி அமைக்கப்படாவிட்டால் கட்டிட வரைபடத்திலிருந்து மாறுபட்ட கட்டிடமாக கருதப்பட்டு விதிக்கப்பட்ட தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
9. கட்டிட அனுமதி மனுதாரர் தனது மனுவில் கொடுத்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது தடைமுறை வழக்கத்திற்கு மாறானது மற்றும் மேலதிகமான வரிமுறை ஆகியவற்றின் பெயர் அளிக்கப்பட்டதாக இருந்தால் கட்டிட அனுமதியை மாற்றவோ முழுமையாக திரும்பப் பெறவோ, சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 (CCMC Act 1919) பிரிவு 365(4)ன் படி நடவடிக்கை எடுப்பதற்கு ஆணையாளுக்கு முழு அதிகாரம் உண்டு.
10. பெருதகர் சென்னை மாநகராட்சியால் சட்ட யூரிவமாக திட்ட அனுமதி கட்டிட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பெயரில் தல உரிமையான உறுதிப்படுத்தல்களை திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு, விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரயப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா தாணப்பத்திரம் பொது அதிகாரப் பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய் உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது. சொத்தினை வாங்க விரும்பும் ஏதே நபரும் விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தவிராக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அதன்மேல் வேறு யாரும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக் கொள்ளலாம். இதனை முடிவு செய்வ பெருதகர் சென்னை மாநகராட்சி பொருத்தமான அமைப்பு அல்ல.
11. மனுதாரர் இந்த கட்டிட அனுமதியில் குறிப்பிட்டுள்ள இடத்தில் கட்டிடம் கட்டுவது தொடர்பான பதிவு சான்றிதழ் கட்டாயமாக இலக்குணிக் கொடுத்தசாலைப் பாதகாப்பு மற்றும் கனாதாரம் அவர்களிடம் இருந்து பெற வேண்டும். இச்சான்றிதழ் பிரிவு 7, கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர் (வேலை வாம்புமுறைப்படுத்தல் மற்றும் சேவை கட்டுப்பாடு) சட்டம் 1996 ன் படி பெற வேண்டும்.
12. இந்திய அரசு அறிவிப்பு எண் N656. நாள் 24.11.1995 ன் படி இரண்டு அடுக்கு மற்றும் அதற்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் தூய்மைப் பெட்டி (Letter Delivery Box) பொருத்தப்பட வேண்டும்.

For Nova Life Space Private Limited

*B. S. Senthil*  
Director





### CONDITIONS FOR DEMOLISHING THE EXISTING BUILDING

Approved subject to the following conditions

- 1, Necessary arrangements should be made to reduce the dust nuisance
- 2, Necessary barricating arrangements with suitable materials should be provided
- 3, All pre - cautionary measures should be taken to prevent danger and damages to the neighbour building and passers by.
- 4, If the houses is occupied by tenant (y) demolition of the house should be taken only after evicting the tenant(s) from the house through due process of law
- 5, This permission is only for demolition of the existing building and not for regularisation of unauthorised sub division